



KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

தமிழ்மொழி விழா 2019 போட்டிகளின் விதிமுறைகள்

PANDUAN DAN SYARAT
விதிமுறைகளின் வழிகாட்டி

DISEDIAKAN OLEH :

EN.NAARAYANASREE A/L RAMANAIDU,
SETIAUSAHA KEHORMAT MGBT SELANGOR

**தமிழ்மொழி விழா போட்டிகளின்
பொது விதிமுறைகள்**

1.0 நீதிபதிகள்

- 1.1 நீதிபதிகள் வினைக்குழுவினரால் நியமிக்கப்படுவர்.
- 1.2 நீதிபதிகளின் தீர்ப்பே உறுதியானது; இறுதியானது.

2.0 பங்கேற்பாளர்களின் உடைகள்

- 2.1 பங்கேற்பாளர்கள் பள்ளிச் சீருடை அணிதல் வேண்டும்; பள்ளி அடையாளங்கள் இருத்தல் கூடாது.
- 2.2 பங்கேற்பாளர்கள் கழுத்துப் பட்டை அணிதல் வேண்டும்.
- 2.3 பங்கேற்பாளர்கள் மேலங்கி அணிதல் வேண்டும்.

3.0 பங்கேற்பாளர்களின் தகுதிநிலை

- 3.1 2018- ஆம் ஆண்டு தேசியநிலையில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் அதே போட்டிகளில் இவ்வருடமும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்.

4.0 பரிசுகள்

4.1 பரிசு

- ❖ முதல் நிலை : கேடயமும் நற்சான்றிதழும்
- ❖ இரண்டாம் நிலை : கேடயமும் நற்சான்றிதழும்
- ❖ மூன்றாம் நிலை : கேடயமும் நற்சான்றிதழும்
- ❖ நான்காம் நிலை முதல் : கேடயமும் நற்சான்றிதழும்
பத்தாம் நிலை வரை

- 4.2 அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.

5.0 ஏனைய தகவல்கள்

- 5.1 எவ்வித விதிமுறை மாற்றங்களும் சிலாங்கூர் மாநில வினைக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது.

தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான கதை கூறும் போட்டி (படிநிலை 1)

1.0 போட்டி

- 1.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான கதை கூறும் போட்டி. (படிநிலை 1)

2.0 நோக்கம்

- 2.1 கதை கூறும் திறனை மேம்படுத்துதல்.
- 2.2 ஆக்கத்திறனோடு சிந்திக்கும் ஆற்றலை ஊக்குவித்தல்.
- 2.3 ஆக்கக்கரமான படைப்புகளை வாசித்துத் துயித்தலை உறுதிப்படுத்துதல்.
- 2.4 தன்னம்பிக்கையை வளர்த்தல்.

3.0 தகுதி / விதிமுறை

- 3.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிலை ஒன்று (ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரை) மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதிப் பெறுவர்.
- 3.2 கதையின் உள்ளடக்கம் நீதியையோ அல்லது நன்நெறிப் பண்புகளையோ அறிவுறுத்துதல் அவசியம்.
- 3.3 ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும்.
- 3.4 கதையைக் கூறும்போது எவ்வித உபகரணங்களோ, இசையோ அல்லது ஒலியோ பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
- 3.5 கூறப்படும் கதையில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இனம், மதம், அரசியல், தனிமனித தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 தலைப்பு

4.1 நீதி அல்லது நன்னெறிக் கூறுகள் அடங்கிய கதைகள்.

5.0 கால வரையறை

5.1 ஒவ்வொரு போட்டியாளருக்கும் கதையைக் கூற 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

5.2 4-வது நிமிடத்தில் ஒரு முறை மணி ஒலிக்கப்படும்.

5.3 5-வது நிமிடத்தில் இரு முறை மணி ஒலிக்கப்பட்டு கதை கூறுவதற்கான நேரம் முடிந்ததை அறிவிக்கப்படும்.

6.0 புள்ளிகள் வழங்கும் முறை

6.1 ஒவ்வொரு போட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவர்:

- ❖ படைப்பு : 30 புள்ளிகள்
- ❖ சரளம் : 10 புள்ளிகள்
- ❖ உச்சரிப்பு : 10 புள்ளிகள்
- ❖ மொத்தம் : 50 புள்ளிகள்

6.2 ஒரே மாதிரியான புள்ளிகள் பெறும் போட்டியாளர்களின் வெற்றிநிலை கீழ்க்காணும் கூறுகளின் முறையே அதிகப் புள்ளிகள் பெறுவதன்வழி தேர்ந்தெடுக்கப்படுவர்.

- i. படைப்பு
- ii. சரளம்
- iii. உச்சரிப்பு

7.0 மாநில நிலையில் பங்கேற்பு

7.1 அனைத்துப் பங்கேற்பு பாரங்களும் கதைப் படிவங்களும் வினைக்குழுவினருக்கு அனுப்பி விடுதல் வேண்டும்.

8.0 ஏனைய தகவல்கள்

8.1 எவ்வித விதிமுறை மாற்றங்களும் சிலாங்கூர் மாநில வினைக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது.

தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான திருக்குறள் மனனப் போட்டி (படிநிலை 1)

1.0 போட்டி

1.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான திருக்குறள் மனனப் போட்டி . (படிநிலை 1)

2.0 நோக்கம்

- 2.1 நன்னெறிப் பண்புகளைத் தூய்த்துணர வழிவகுத்தல்.
- 2.2 திருக்குறளிலுள்ள அறிவுரைகளையும் படிப்பிணையையும் கற்றொழுக ஊக்குவித்தல்.
- 2.3 தன்னம்பிக்கையை வளர்த்தல்.

3.0 தகுதி / விதிமுறை

- 3.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிலை ஒன்று (ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரை) மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதிப் பெறுவர்.
- 3.2 தமிழ்மொழி பாடத்திட்டத் தர ஆவணத்திலுள்ள (ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை) 30 திருக்குறள்களையும் அதன் பொருளையும் மனனம் செய்ய வேண்டும்.
- 3.3 போட்டியாளர் 5 திருக்குறள்களைக் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பர்.
- 3.4 போட்டியாளர் நீதிபதியால் மொழியப்படும் முதல் சீர் அல்லது கடை சீரைக் கொண்டு ஐந்து திருக்குறள்களையும் படைத்தல் வேண்டும்.
- 3.5 போட்டியாளர் தேர்ந்தெடுத்த திருக்குறளில், ஐந்தில் மூன்று திருக்குறள்கள் நீதிபதியால் மறுதேர்வு செய்யப்பட்டு, அதன் பொருளைப் போட்டியாளர்கள் ஒப்புவிக்க வேண்டும்.

4.0 புள்ளிகள் வழங்கும் முறை

4.1 ஒவ்வொரு போட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவர்:

❖ மனனம்	: 15 புள்ளிகள்
❖ உச்சரிப்பு	: 10 புள்ளிகள்
❖ உடல் மொழி	: 5 புள்ளிகள்
❖ சரளம்	: 5 புள்ளிகள்
❖ திருக்குறளின் பொருள்	: 15 புள்ளிகள்
❖ மொத்தம்	: 50 புள்ளிகள்

4.2 ஒரே மாதிரியான புள்ளிகள் பெறும் போட்டியாளர்களின் வெற்றிநிலை கீழ்க்காணும் கூறுகளின் முறையே அதிகப் புள்ளிகள் பெறுவதன்வழி தேர்ந்தெடுக்கப்படுவர்.

- i. மனனம்
- ii. பொருள்
- iii. உச்சரிப்பு

5.0 ஏனைய தகவல்கள்

5.1 எவ்வித விதிமுறை மாற்றங்களும் சிலாங்கூர் மாநில வினைக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது.

தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுரை எழுதும் போட்டி (படிநிலை 2)

1.0 போட்டி

1.0 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுரை எழுதும் போட்டி. (படிநிலை 2)

2.0 நோக்கம்

- 2.1 எழுத்துத்துறையில் ஆற்றலை மேம்படுத்துதல்.
- 2.2 ஆக்கச்சிந்தனையும் ஆய்வுச்சிந்தனையும் கொண்ட எழுத்துப் படைப்பை உருவாக்குதல்.

3.0 தகுதி / விதிமுறை

- 3.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிலை இரண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை) மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதிப் பெறுவர்.
- 3.2 போட்டியாளர்கள், போட்டியன்று வழங்கப்படும் மூன்று விளக்கக்கட்டுரை தலைப்புகளில், ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கப் பணிக்கப்படுவர்.
- 3.3 எழுதுத்தாள் ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கப்படும். எழுது உபகரணங்கள் போட்டியாளர்களே சுயமாகக் கொண்டு வர வேண்டும்.
- 3.4 150 சொற்களுக்கும் குறையாமல், கட்டுரை எழுதப்பட வேண்டும்.
- 3.5 45 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் நேரம் வழங்கப்பட மாட்டாது.
- 3.6 கட்டுரையில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இனம், மதம், அரசியல், தனிமனித தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 பங்கேற்பாளருக்கான தகுதி

- 4.1 மாநிலத்தில் முதலாம் , இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் தேசிய நிலை போட்டிக்குத் தகுதிப் பெறுவர்.

5.0 புள்ளிகள் வழங்கும் முறை

- 5.1 ஒவ்வொரு போட்டியாளரும் வினைக்குழுவினரால் நிர்ணயக்கப்பட்ட புள்ளிப்பட்டியல் வழி மதிப்பிடப்படுவர்.
- 5.2 ஒரே மாதிரியான புள்ளிகள் பெறும் போட்டியாளர்களின் வெற்றிநிலை கீழ்க்காணும் கூறுகளின் முறையே அதிகப் புள்ளிகள் பெறுவதன்வழி தேர்ந்தெடுக்கப்படுவர்.

- i. எழுத்து
- ii. படைப்பு

6.0 ஏனைய தகவல்கள்

- 6.1 எவ்வித விதிமுறை மாற்றங்களும் சிலாங்கூர் மாநில வினைக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது.

தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி (படிநிலை 2)

1.0 போட்டி

1.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி.
(படிநிலை 2)

2.0 நோக்கம்

- 2.1 மாணவர்களுக்கிடையே பேசும் ஆற்றலை மேம்படுத்துதல்.
- 2.2 பல்வகை மூலங்களிலிருந்து வாசிப்பதை ஊக்குவித்தல்.
- 2.3 ஆக்கச்சிந்தனையோடு சிந்திக்கும் திறனைப் பெருக்குதல்.
- 2.4 மாணவர்களின் தன்னம்பிக்கையையும் சுய ஆற்றலையும் மேம்படுத்த உதவுதல்.

3.0 விதிமுறை

- 3.1 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிலை இரண்டு (ஆண்டு 4 முதல் ஆண்டு 6 வரை) மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதிப் பெறுவர்.
- 3.2 பேச்சுப்போட்டியின் உரை கொடுக்கப்பட்ட கருப்பொருள்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
- 3.3 ஒவ்வொரு போட்டியாளருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
- 3.4 உரையில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இனம், மதம், அரசியல், தனிமனித தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 தேசியநிலை பங்கேற்பாளருக்கான தகுதி

- 4.1 மாநிலத்தில் முதலாம் , இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் தேசிய நிலை போட்டிக்குத் தகுதிப் பெறுவர்.

5.0 தலைப்பு

5.1 பேச்சுப்போட்டியின் உரை கீழ்க்காணும் ஏதேனும் ஒரு கருப்பொருளில் இருத்தல் வேண்டும்:

- i. தமிழ்ச் சான்றோர்
- ii. தமிழ்மொழி
- iii. தமிழர்களின் பண்பாட்டு விழாக்கள்

6.0 கால வரையறை

- 6.1 ஒவ்வொரு போட்டியாளருக்கும் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
- 6.2 4-வது நிமிடத்தில் ஒரு முறை மணி ஒலிக்கப்படும்.
- 6.3 5-வது நிமிடத்தில் இரு முறை மணி ஒலிக்கப்பட்டு போட்டி நேரம் முடிந்ததை அறிவிக்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முறை

7.1 ஒவ்வொரு போட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவர்:

- | | |
|------------|----------------|
| கருத்து | : 20 புள்ளிகள் |
| படைப்பு | : 20 புள்ளிகள் |
| உச்சரிப்பு | : 10 புள்ளிகள் |
| மொத்தம் | : 50 புள்ளிகள் |

7.2 ஒரே மாதிரியான புள்ளிகள் பெறும் போட்டியாளர்களின் வெற்றிநிலை கீழ்க்காணும் கூறுகளின் முறையே அதிகப் புள்ளிகள் பெறுவதன்வழி தேர்ந்தெடுக்கப்படுவர்.

- i. படைப்பு
- ii. கருத்து
- iii. உச்சரிப்பு

8.0 தேசியநிலையில் பங்கேற்பு

- 8.1 அனைத்துப் பங்கேற்பு பாரங்களும் உரை படிவங்களும் தேசியநிலை வினைக்குழுவினருக்கு அனுப்பி விடுதல் வேண்டும்.

9.0 ஏனைய தகவல்கள்

- 9.1 எவ்வித விதிமுறை மாற்றங்களும் சிலாங்கூர் மாநில வினைக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது.

**தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான கவிதை படைத்தல்
போட்டி
(படிநிலை 2)**

1.0 போட்டி

1.0 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான கவிதை படைத்தல் போட்டி . (படிநிலை 2)

2.0 நோக்கம்

- 2.1 கவிதை படைக்கும் திறனை மேம்படுத்துதல்.
- 2.2 தமிழ் இலக்கியத்தைத் துய்த்துணர்தல்.
- 2.3 மாணவர்களின் தன்னம்பிக்கையையும் சுய ஆற்றலையும் மேம்படுத்த உதவுதல்.

3.0 தகுதி / விதிமுறை

- 3.1 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் படிநிலை இரண்டு (ஆண்டு 4முதல் ஆண்டு 6 வரை) மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதிப் பெறுவர்.
- 3.2 மரபுக் கவிதைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்
- 3.3 தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதையின் நகல் பதிவு பாரத்தோடு இணைக்கப்பட வேண்டும்.
- 3.4 போட்டியாளர் கவிதையைப் பாடலாகப் பாடக்கூடாது.
- 3.5 கவிதை பனுவலைப் பார்த்துக் கொண்டே வாசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
- 3.6 கவிதையில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இனம், மதம், அரசியல், தனிமனித தாக்குதல் இருத்தல் கூடாது.

4.0 தேசியநிலை பங்கேற்பாளருக்கான தகுதி

4.1 மாநிலத்தில் முதலாம் , இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் தேசிய நிலை போட்டிக்குத் தகுதிப் பெறுவர்.

5.0 TAJUK / தலைப்பு

5.1 போட்டியாளர்கள் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம்:

- i. மொழி
- ii. பண்பாடு / கலாச்சாரம்
- iii. கல்வி
- iv. நன்னெறி
- v. நாட்டுப் பற்று

6.0 கால வரையறை

- 6.1 ஒவ்வொரு போட்டியாளருக்கும் 3 நிமிடங்கள் வழங்கப்படும்.
6.2 2-வது நிமிடத்தில் ஒரு முறை மணி ஒலிக்கப்படும்.
6.3 3- வது நிமிடத்தில் இரு முறை மணி ஒலிக்கப்பட்டு போட்டி நேரம் முடிந்ததை அறிவிக்கப்படும்.

7.0 புள்ளிகள் வழங்கும் முறை

7.1 ஒவ்வொரு போட்டியாளரும் கீழ்க்காணும் கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவர்:

குரல் வளம்	: 10 புள்ளிகள்
உச்சரிப்பு	: 10 புள்ளிகள்
உடல்மொழி	: 10 புள்ளிகள்
சரளம்	: 10 புள்ளிகள்
படைப்பு	: 10 புள்ளிகள்
மொத்தம்	: 50 புள்ளிகள்

- 7.2 ஒரே மாதிரியான புள்ளிகள் பெறும் போட்டியாளர்களின் வெற்றிநிலை கீழ்க்காணும் கூறுகளின் முறையே அதிகப் புள்ளிகள் பெறுவதன்வழி தேர்ந்தெடுக்கப்படுவர்:
- i. குரல் வளம்
 - ii. உடல்மொழி

8.0 PENYERTAAN / தேசியநிலையில் பங்கேற்பு

- 8.1 அனைத்துப் பங்கேற்பு பாரங்களும் கவிதை படிவங்களும் தேசியநிலை வினைக்குழுவினருக்கு அனுப்பி விடுதல் வேண்டும்.

9.0 HAL-HAL LAIN / ஏனைய தகவல்கள்

- 9.1 எவ்வித விதிமுறை மாற்றங்களும் சிலாங்கூர் மாநில வினைக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது.

ஆக்கம் :

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றம்

&

சிலாங்கூர் தமிழாசிரியர்கள்

